



Home » கொலைகளை உரிமைகோரும் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

கொலைகளை உரிமைகோரும் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)



Pathivu Toolbar ©2010thamizmanam.com



பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்க உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர். எம் அனைவருக்கும் பிரபாகரன் இது குறித்து மகிழ்ச்சியடைவார் என்பது தெரியும். உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் சில நாட்களில் திரும்பி வந்த போது பிரபாகரன் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று என்னிடம் கூறினர். தவிரவும், கணைஸ்வாத்தியின் காட்டிக்கொடுத்த துரோகச் செயலுக்கு அவரைக் கொலைசெய்திருக்க வேண்டும் என்று பிரபாகரன் கடிந்து கொண்டதாகவும் கூறினார்கள். அப்போது இருபத்தி நான்கு வயதை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் பிரபாகரனின் தூய இராணுவ வழிமுறை மீதான நம்பிக்கையில் பஸ்தியாம்பிள்ளை கொலை நிகழ்வு ஒரு நமைற்கல்.

மக்கள் எழுச்சியைப் பாதுகாக்கவும், அதனை மேலும் உரமிட்டு வளர்க்கவும் ஆயுதப் போராட்டம் பயன்பட்டிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆயுதங்கள் வெகுஜன எழுச்சியைத் தற்காத்துக்கொள்ளும் கேடயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. மக்களின் நிறுவன மயப்பட்ட எழுச்சியைத் தூண்டுவதும், அவ்வெழுச்சி உருவாக்கும் சூழலில் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய கெரில்லாக்கள் தம்மை வலுப்படுத்துவம் வெற்றியின் இன்னொரு அம்சம். கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல, அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில், இந்தோனேசியாவில், காஷ்மீரில், பங்களாதேஷில், இலத்தினமரிக்க நாடுகளில், கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

சமூக உணர்வு கொண்டவர்களும், தேசப்பற்றாளர்களும், ஜனநாயக வாதிகளும் ஆயுதங்களின் மீதும் தூய இராணுவ வாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தவர்களாகவே வாழ்ந்த வரலாறுகள் துன்பகரமானவை. பிரபாகரன் என்ற தேசப்பற்று மிக்க இளைஞன் ஒட்டுமொத்த சிந்தனையும், செயற்பாடும் போராட்டத்தை நோக்கியே ஒரு முகப்பட்டிருந்தது. தனது சுய லாபத்தையோ, சுய விளம்பரத்தையோ அன்று அவர் முதன்மைப்படுத்தியதில்லை.



70 களின் சூழல் வடகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியும் அதனோடு கூடவே இயல்பான தாராள வாதக் கலாச்சாரமும் துளிர்விட்டிருந்தது. வடகிழக்குப்

பெண்கள் 'மினி ஸ்கேட்' அணிவது கூட சமூக வழமையாகியிருந்த கலாச்சார மாற்றம் துளிர்விட்டிருந்த காலமது. சுப்பிரமணியம் பூங்கா இளம் காதலர்களால் நிரம்பி வழிந்தது. பிரபாகரனின் வயதை ஒத்த மத்தியதர வர்க்க இளைஞர்கள், உருவாகி வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கலாச்சாரத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு இயந்திரத் துப்பாக்கி மீது அளவற்ற காதல் ஏற்பட்டிருந்தது. தமிழீழத்தை எப்போதாவது அடைந்தே தீருவோம் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொள்வார். எங்கள் உறக்கத்தைக் கலைத்து இயக்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார். நாம் ஒரு இராணுவக் குழுவைக் கட்டமைத்து விடுவோம், தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்ற கருத்தில் துளியளவும் குலைந்து போகாத நம்பிக்கை வைத்திருந்தார்.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரைக் கொலைசெய்த நிகழ்வு எமக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இலங்கை அரசிற்கு அவர் கொல்லப்பட்டாரா, தலைமறைவானாரா, விபத்தில் சிக்கிவிட்டாரா என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது. இலங்கை முழுவதும் தேடுதல்களும், திடீர்ச் சோதனைகளும் அதிகரித்திருந்தன. இலங்கை அரசு அதிர்ந்து போயிருந்தது. அரச படைகளைப் பொறுத்தவரை கணகரத்தினம் கொலைமுயற்சியின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில் இன்னொரு மூன்று முக்கிய பொலீஸ் அதிகாரிகள் குறித்த மர்மம் நீடித்தது.

இந்த மர்மம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏதோ வழியில் அரச படைகள் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைகளை அறிந்துவிடுகின்றனர். சம்பவம் நிகழ்ந்து சரியாக நான்கு நாட்களுள் இரகசியப் பொலீசாரின் இறந்த உடல்களைப் பொலீசார் மீட்டதாக 12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு.

வீரகேசரி, தினகரன், டெயிலி நியூஸ் போன்ற தினசரிகளின் தலைப்புச் செய்திகள் இதுவாகத்தான் இருந்தன.

'வன்செயல் சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பகுதிக்கு விசாரணை செய்யச் சென்ற இரகசியப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் நால்வர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மடுவுக்கும், மடுவிதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இரகசியப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சி-இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், காள்ஸ்டபிள் சிறிவர்தன(சாரதி) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள்' என்று வீரகேசரியின் தலைப்புச் செய்தி அறிவித்தது.

' பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபால ஆட்டிகல, வடபகுதி பொலீஸ் மா அதியர் அனா செனிவர்தன், இரகசியப் பொலீஸ் அதியர் நவரட்ணம் ஆகியோர் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர். இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்றிரவு அவர்கள் கையளித்தனர்' என்று மறு நாள் வீரகேசரிச் செய்தி தெரிவித்தது.

தமிழீழக் கனவிலிருந்த தமிழ்ப் பேசும் மக்கள் 'பொடியன் கட்டிக்காரங்கள்' என்று பரவலாகப் பேசிக்கொண்டார்கள். தலமறைவு வாழ்க்கை நடத்திய நாம் வெளியே சென்று வரும் வேளைகளில் தமிழர்கள் பேசிக்கொள்ளும்

The Author

This post was written by **இனியொரு..** on Tuesday, March 30, 2010, 22:55. This author has written **1487 posts** on this blog.

Information

Posted in **அரசியல், பிரதான பதிவுகள், வரலாற்றுப் பதிவுகள்**

This post has **41 Comments**. **Write** your own comment.

User Ratings
★★★★★ (No Ratings Yet)

வகைகள்

- [அரசியல்](#)
- [ஆக்கங்கள்](#)
- [இன்றைய செய்திகள்](#)
- [இலக்கியம்/சினிமா](#)
- [கவிதைகள்](#)
- [காட்சி](#)
- [சிறுகதைகள்](#)
- [துடைப்பானின் குறிப்புகள்..](#)
- [நூல் விமர்சனம்](#)
- [பிரதான பதிவுகள்](#)
- [பெண்கள்தினம்](#)
- [போராளிகள் டயரி](#)
- [வரலாற்றுப் பதிவுகள்](#)

பின்னூட்டங்கள்

- கொலைகளை உரிமைகோரும் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று) (41)**
K.R.அதியமான்: A new beginning : The emerging democratic paradigm in Latin...
- yamuna rajendran: அன்புள்ள மிராபாரதி. இத்தகைய உரையாடல் சாத்தியம். நீங்கள்...
- yamuna rajendran: அன்புள்ள கோசலன். நான் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது எனத்...
- meerabharathy: நட்புடன் கோசலன். யழுமனா ராஜேந்திரன் இருவருக்கும்.....
- alex.eravi@gmail.com: 1. "வங்கம் தந்த பாடம்" 1984 என்று...
- கோசலன்: நட்புடன் யழுமனா ராஜேந்திரன், //கியூப ஏனீடுதலையிலோ - ஏன் பொலிவியாவில்...

ஆஸ்திரேலியர்களை இழிவு செய்யும் இந்திய பார்பனியம். (12)

போதெல்லாம் மெளனமாய் பெருமையடைந்து கொள்வோம். அரசபடைகள் எப்படி இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது எமக்குப் புதிராக இருந்தது. புளியங்குளம் முகாமில் பிரபாகரன் உட்பட மத்திய குழுக் கூட்டங்களின் நடத்தினோம். அவ்வேளைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தெல்லாம் ஆராய்வோம்.

விசைவிலேயே தகவல்கள் அரசு உளவாளிகளுக்கு தெரிய வந்தது என்பது உண்மை. அறிந்து கொண்டோம். பதினேழு வயதில் செட்டியின் சாகச நடவடிக்கையால் கவரப்பட்டிருந்த பிரபாகரன் உட்பட நானெல்லாம் இப்போது செட்டி தான் இந்தத் தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியிருந்தார் என்று அறிய வந்ததும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவ்வேளையில் செட்டி சிறையிலிருந்து திரும்பி சில மாதங்களே இருக்கும். பிரபாகரன் செட்டியோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் நானும் குலமும் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தோம். இந்த விடயத்தில் எம்மிருவராலும் பிரபாகரன் மீது ஆளுமை செலுத்த முடிந்தது என்பது என்னவோ உண்மைதான்.

துரையப்பா கொலையை ஓட்டிய காலகட்டத்தில் பிரபாகரன் எம்மைச் சந்திக்க வந்த வேளையில் செட்டியின் ஆளாகவே அறிமுகமானதால் நாம் தொடர்பு வைத்துக்கொள்வதை நிராகரித்திருந்தோம். செட்டியுடன் உறவுகளை அறுத்துக்கொள்வது என்ற உறுதி வழங்கப்பட்ட பின்னரே நாம் இணைந்து செயற்பட ஆரம்பித்தோம்.



பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர். பலம்மிக்க கட்டுக்கோப்பான இராணுவத்தின் கட்டியமைப்பே விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த பிரபாகரன், அந்த இராணுவத்தைக் கட்டியமைப்பில் செட்டி போன்ற துணிச்சல் மிக்கவர்கள். காத்திரமான பங்கு வகிக்க கூடியவர்கள் என நம்பியிருந்தார்.

மக்களின் பலத்தில் தங்கியிருக்காத, தனிமனித சாகசங்களில் நம்பிக்கையுள்ளவர்களைப் பொறுத்தவரை எதிரிக்கும் நண்பர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகக் குறுகியது என்பதற்கு செட்டி முதல் உதாரணமாக அறிமுகமானவர். இப்போது செட்டி அரசின் உள்வாங்கிய சிவிட்டார் என்பது எங்களைவிட பிரபாகரனுக்கு அதிர்ச்சியானதாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளிர் அணியின் செயலாளராகவிருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாகியிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்கு முறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாகக் கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம். அவருடனான தொடர்புகளை உமா தொடர்ச்சியாகப் பேணிவந்தார். ஊர்மிளாவிற்கு அறிமுகமான பெண் ஒருவருக்கு தொடர்பான இன்னொருவர் இலங்கை உளவுப்பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவருடாக உளவாளியாக மாறியிருந்த செட்டி சிறிலங்கா இரகசியப் பொலீசாருக்கு எழுதியிருந்த கடிதத்தின் பிரதியொன்று ஊர்மிளாவிற்குக் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தில் மட்டுப் பண்ணையில் பஸ்தியாம்பிள்ளையைக் கொலைசெய்த சம்பவத்தின் விபரமும் தொடர்புபட்ட போராளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தின் பிரதியை கொழும்பு சென்றுவரும் சாந்தன் ஊடாக ஊர்மிளா எமக்குச் சேர்ப்பிக்கிறார். ஆக, செட்டிதான் காட்டிக்கொடுப்பாளன் என்பதை உறுதி செய்து கொள்கிறோம். இனிமேல் இந்த விபரங்கள் எப்படி செட்டிக்குத் தெரிய வந்தது என்று ஊகிக்க எமக்கு நேரமேடுக்கவில்லை. செல்லக்கிளி செட்டியின் ஒன்றுவிட்ட சகோதரர். அவருடாகத் தான் செட்டி இவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையாகவே அனுமானித்துக் கொள்ளக்கூடிய நிலையில், செல்லக்கிளியிடம் இது குறித்துக் கேட்கிறோம். செல்லக்கிளி யாழ்ப்பாணம் சென்ற வேளையில் கள்வியங்காட்டில் செட்டியைச் சந்தித்திருக்கிறார். அங்கு தனது வீரச்செயல்கள் குறித்து செட்டியிடம் பேசியிருக்கிறார். அவரோ செல்லக்கிளி சொன்னவற்றையெல்லாம் எழுதி இலங்கை உளவுத் துறைக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி இப்போது எம்மிடம் இருந்தது.

நாம் கணேஸ் வாத்தி இல்லாத ஐந்து உறுப்பினர்களாகச் சுருங்கிப் போன மத்திய குழுவை இப்போது அவசரமாகக் கூட்டுகிறோம். ஏனைய பண்ணைகள் குறித்த விபரங்களை செல்லக்கிளி செட்டியிடம் தெரிவிக்கவில்லை என முதலில் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஆக, பண்ணையின் கட்டமைப்புகள் அனைத்தும் அப்படியே இருக்க மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறோம்.



அரசபடைகளுக்கு இப்போது ஒரு தலைமறைவு இயக்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இயங்கி வருவதாகத் தெரிந்துவிட்டது. கணகரத்தினம் எம்.பி இன் கொலை முயற்சிக்கும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைக்கும் நெருங்கிய தொடர்பிடுப்பதாக பாதுகாப்புச் செயலகம் அறிக்கை வெளியிட்டது. எம்மை நோக்கிய இவர்களின் நடவடிக்கைகளும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. இப்போது எதிர்பார்ப்புடையிருந்த தமிழ் மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள இது சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானிக்கிறோம். இந்த வகையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் உரிமை கோருவதாக முடிவிற்கு வருகிறோம். அந்த முடிவின் அடிப்படையில் துண்டுப்பிரசுர வாடிவாளன கடிதம் ஒன்றைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கிறோம். அதற்கான பொறுப்பு அவ்வேளையில் செயலபடியாகவிருந்த உமாமகேஸ்வரனிடம் வழங்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனால் எழுதப்பட்டு அவர் கையொப்பத்தோடு வெளியிடப்பட்ட பிரசுரம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப் பிரசுரம். இந்தப் பிரசுரத்தில் நாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உரிமை கோரப்படுகின்றன.

துண்டுப் பிரசுரத்தின் முழுமையான விபரம்:

தொடர்புடையோரின் கவனத்திற்கு,

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு. அல்பிரட் துரையப்பா (யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கட்டுக் கொலை)
2. திரு. என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)
3. திரு. ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை, கட்டுக்கொலை)
4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.
(அதே நாளில் கட்டுக்கொலை)
5. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

1. HAMILMARAN:

மதுவை நாடார்,
மாததை நாடார்
காமராஜ நாடார்
வம்சமோ மணி,
சிவா...

அரசியல்

மறுசீரமைப்பை விட
அபிவிருத்திக்குத்தான்
முதலிடம்: சொல்கிறார்
மகிந்தா! (2)

alex.eravi@gmail.com:
மேலும் ஜனநாயகக்
கட்சியினர்
தொடர்பான
முன்னைய...

alex.eravi@gmail.com:
நாட்டின்
ஜனாதிபதியும் ஜக்கிய
மக்கள் சுதந்திர...

சாவகச்சேரி EPDP
அலுவலகம்
தாக்கப்பட்டது (9)

alex.eravi@gmail.com:
EXCLUSIVEM
கொழும்பிலிருந்து
குண்டர்களைக்கொண்

Popular Tags

Add new tag அரசியல்

5. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)
6. திரு. தங்கராஜா (முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பியான திரு. அருளம்பலத்தின் காரியதரிசி)
7. திரு. சிகனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)
8. திரு. பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலீஸ் இன்ஸ்பெக்டர்)
9. திரு. பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)
10. திரு. பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜண்ட்)
11. திரு. சிறிவர்தன (இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கராஜா கொலைமுயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட தங்கதுரை குட்டிமணி சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா இலங்கைக்கு இடையேயான கடத்தல் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகளின் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராஜாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

10 கொலைகளையும் நடத்தியது நாமே
தமிழீழ விடுதலைப் புலிகள் 'கேசரி'க்கு கடிதம்

வெறுபாடும் உரிமை கொண்டாட்டமும் கரும் நடவடிக்கை எடுக்கப்படுமா

25-ம், 1978.

சம்பந்தப்பட்டவர்களை அழித்தல்
"தமிழீழ புலிகள்" என்ற கதாபாத்தின் கதாநாயகன் 25.7.76-க்குப் பிற்பாடு மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மீண்டும் மரணங்களுக்கு தாங்கள் போடுவது உத்தேசம்:-

1. திரு. அப்பிரம் துரைமலர் (எஸ். ஜெ. கட்டிக்கு அத்தலை கட்சி அமைப்பாளர் கட்டுமேலி)
2. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
3. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
5. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
6. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
7. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
8. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
9. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)
10. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் கட்டுமேலி)

துண்டுப் பிரசுரத்தை எழுதி முடித்ததும், சாந்தன் அதனைக் கொழும்பிற்குக் கொண்டு சென்று ஊர்மிளாவிடம் ஒப்படைத்து தட்டச்சுச் செய்கிறார். அங்கிருந்தே அதன் பிரதிகள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அது அனுப்பப்பட சில தினங்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தோடும், உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடனும் அந்தத் துண்டுப் பிரசுரம் பத்திரிகைகளில் வெளியாகின்றது. தமிழீழப் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப் பிரசுரம், இலங்கை அரசையும் கட்டி மிகவும் பாதித்தது.

இப் பிரசுரம் வெளியான மறு தினத்திலிருந்து, இலங்கைத் தீவு தனது அனைத்து வாழ்வலங்களையும் ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. தமிழீழ பேசும் சிறுபான்மையினர் தம்மைப் பாதுகாக்க இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட

பாதுகாவலர்கள் போலவே புலிகளை நேசிக்க ஆரம்பித்தனர். சிங்கள மக்கள் பெருந் தேசியவாதம் இன்னொரு படிநிலை வளாச்சியை அடைவது போல் தோற்றமளித்தது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனா செனிவர்தன் கொக்காவிலில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வவுனியா பொலீஸ் நிலையத்தில் பேசினார். 77 இன வன் முறையால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் பொலீசாரால் தாக்கப்பட்டனர். புலிகள் தடைச் சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பேசப்படுகிறது. தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் தாக்கப்படுகிறார்கள்.

பிரபாகரன் கனவுகண்ட இராணுவ வெற்றிக்கும் ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவத்திற்கும் மக்கள் ஆதரவைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பிரபாகரன் ஹிட்லரின் நாசிக் கொள்கையாலோ, சுபால் சந்திரபோசின் எதிர்ப்பு அரசியலாலோ ஆட்கொள்ளப்படவில்லை. அவை பற்றியெல்லாம் அவருக்கு கரிசனை இருந்தது கிடையாது. அவர்கள் கட்டமைத்திருந்த இராணுவ குறித்தும் அதன் ஒழுங்கு முறைகள் குறித்துமே அவரின் முழுக் கவனமும் ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. அன்று மாவோசேதுங்கின் இராணுவப்படைப்புகளை இவர் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவராலும் பிரபாகரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்று பிற்காலங்களில் நான் எண்ணுவதுண்டு.

இன்னும் வரும்..

கட்டுரையைத் தொடர்ந்து விவாதம் நடத்துவோர் கட்டுரையைச் செழுமைப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தவிர், சம்பவங்களும் அது குறித்த அரசியலும் தொடர்பான வினாக்களுக்கு தனது இறுதிப் பதிலில் ஐயப் பதிலளிப்பார்.

பாகம் பத்தை வாசிக்க..

பாகம் ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம் ஏழை வாசிக்க..

பகுதி ஆறை வாசிக்க...

பகுதி ஐந்தை வாசிக்க...

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..



41 Comments

Posted on 03/30/2010 at 11:43 pm

Is Urmila still living?

Reply

mamani

Posted on 03/31/2010 at 1:42 am

இல்லை. அவர் கொல்லப்பட்டு விட்டார் அல்லது இறந்து விட்டார். புளட்டால் கொல்லப்பட்டதாக புலிகளும்(பிரபா) ஜோன்டிஸ் நோயினால் இறந்ததாக புளட்டும் கூறுகிறது. உண்மை 12 இல் தெரிய வரலாம்.

Reply

mamani

Posted on 03/31/2010 at 1:31 am

ஆயுதம் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள் (தோட்டா, துப்பாக்கி)

Reply

Anj

Posted on 03/31/2010 at 1:50 am

PLOTE released stamps in memory of its six senior members including Sivakumar and Urmila, in 83. These stamps were sold in all schools in Thayagam along with the book titled "Vangam Thantha Paadam"

Thanks

Reply

Soorya

Posted on 03/31/2010 at 10:32 am

அஞ்! உர்மிளா எப்படி இறந்தார் எனச் சொல்லமுடியுமா?நன்றி.

Reply

Anj

Posted on 04/01/2010 at 2:29 am

வணக்கம் Soorya
புலத்தில் இருந்தவர்களால் தளத்தில் நின்றவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலை மட்டும் இங்கு தருகிறேன். உமா வெளிநாடு ஒன்றுக்கு (மொரிசியஸ் என்று நினைக்கிறேன்) சென்றிருந்த சமயம் ஊர்மிளா புலிகள் இயக்கத்தால் காட்டில் வைத்து கழுத்து நெறித்து கொல்லப்பட்டு அவரது உடல் அங்கேயே எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் திருமணம் செய்த பொழுது ஊர்மிளா - உமா சம்பந்தப்பட்ட விடயம் மிக முக்கிய விமர்சனமாக புலிகள் இயக்கத்துக்கு எதிராக முன் வைக்கப்பட்டது. இத்துடன் புலிகள் இயக்க முகாம்களில் கையாளப்பட்ட பிரம்மச்சாரியம் என்ற தாந்திரீக மரபு அட்டிப்படையிலான கொள்கையும் கைவிடப்பட்டது. தாயகத்திற்கு விவசாயம் மற்றும் பொறியியல் பீடங்கள் கேட்டு உண்ணா விரதம் இருந்தவர்களில் மதிவதனியும் ஒருவர். உண்ணா விரதம் இருந்த ஏழு பேரும் புலிகள் இயக்கத்தால் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டார்கள்.
நன்றி

Reply

alex.eravi@gmail.com

Posted on 03/31/2010 at 2:16 pm

"வங்கம் தந்த பாடம்" நிஜமென்று இன்று முள்ளிவாய்க்கால் மட்டும் நடந்து நந்திக்கடலில் சங்கமாகிய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன என்பது மட்டுமல்ல, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நீண்ட தூர தீர்க்கதரிசனத்தையும் கோடிட்டு காட்டியது. ஆனால் துர்ப்பாக்கியம் "வங்கம் தந்த பாடம்" எழுதிய "புதிய பாதை" சுந்தரத்தின் ஊரை சேர்ந்த காந்தியத்தில் அவருடன் ஒன்றாகிய சேவை செய்த தோழர், எல்லைகிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறாமல் தடுத்து, பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்றி காந்தியத்தில் டாக்டர். இராஜசுந்தரம், டேவிட் ஐயா அவர்களுடன் தனது ஆரம்ப நாட்களைக் கழித்த பொதுவுடமைவாதி, ஓர் இடதுசாரி சந்ததியார் இன்று நம்மிடம் இல்லை.

டாக்டர். இராஜசுந்தரம் 1983 வெலிக்கடை படுகொலையில் கொல்லப்பட்டார். இவரின் துணைவியார் திருமதி டாக்டர். சாந்தி இராஜசுந்தரம் அவர்கள் வவுனியாவில் 'சாந்திக் கிளினிக்' என்னும் மருத்துவ மனையை நடத்தினார் இதன் மூலமாக ஏழை மக்களுக்கு (தமிழ் அகதிகளுக்கு) இலவச சிகிச்சை செய்தார், பின் இந்தியாவிற்கு அகதியாக இடம்பெயர்ந்த நிலையில் நான் அறிந்த மட்டும் சென்னையில் தமிழ்நாடு அரசாங்க வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டு தன்னாலான சேவையை ஈழத்தமிழருக்கு செவையாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் வைத்தியசாலைக்கோ, அவரின் வீட்டிற்கோ எந்நேரம் சென்றாலும் வேண்டிய உதவிகளை மனம் கோணாமல் புன்முறுவலுடன் செய்வார் என்பதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

இவர்களுடன் காந்தியத்தில் சேவைசெய்து பின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைத்து தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின்

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடர்ந்து வவுனியாவின் எல்லைக் கிராமங்களில் சேவை செய்துகொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்ட தோழர் பாடலுக்கும் இன்று நம்முடன் இல்லை.

டேவிட் ஐயா அவர்கள் இந்தியாவில் இருக்கிறார் என அறியப்படுகிறது.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு முத்திரைகள் அச்சிட்டு கொடுத்த திரு. மறவன்புலவு சச்சிதானத்தன் அவர்கள் தற்போது சென்னையில் தொடர்ந்தும் "காந்தளகம்" புத்தக சாலையை நடாத்தி வருகிறதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தும் வருகிறார். அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் பல தொடர்புகளை ஏற்படுத்தி இவர் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல் அமரர் உமாமகேஸ்வரனின் மொரிசிய நாட்டு பயணத்திற்கும் உந்துகோலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தானே 1983 ற்கு முன்னமே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு முத்திரைகள் அச்சிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் தான் போட்டும் கடிதங்களிலும் அவ் முத்திரைகளை இட்டே அனுப்புவார்.

முதன் முதலில் தமிழ் புத்தகங்களை internet மூலம் வாங்குவதற்கான சேவையை தொடங்கியவர்கள் "காந்தளகம்" என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்குறிப்பு:

வந்த பல விமர்சனங்களுக்கான வில் பின் கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுபவர் தோழர் பாடலுக்கை ஓத்த தோற்றத்தை உடையவராகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Reply

Posted on 03/31/2010 at 11:28 pm

Manimaran

அலெக்ஸ் தெரியாமல் தான் கேட்கிறேன் 1,வங்கம் தந்த பாடம் யாரால் எப்போது எழுதப்பட்டது? 2,சுந்தரம் எப்போது கொல்லப்பட்டார்??

3,கழகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது??? (என்ன திருவிளையாடல் தருமி மாதிரிவச்சுக்குங்க) தயவு செய்து என்னிடம் கேள்வி ஏதும் கேட்டுடாதேங்கோ எனக்கு தெரியாது

Reply

Posted on 04/01/2010 at 8:30 pm

alex.eravi@gmail.com

1. "வங்கம் தந்த பாடம்" 1984 என்று நினைக்கிறேன் தோழர் சந்தியாரால் எழுதப்பட்டது.

2. தோழர் சுந்தரம் அவர்கள் 1982-01-02 அன்று யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்து சுடப்பட்டு இறந்தார்.

3. உமாமகேஸ்வரன் தலைமையில் 1980 ல் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

"காந்தளகம்" முகவரி கேட்டு சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

<http://www.tamilnool.com> இவ் இணைய முகவரி மூலம் நிங்கள் அவர்களுடன் தொடர்புகொள்வது மூலம் PayPal மூலம் பணம் செலுத்தி நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் மேலே குறிப்பிட்ட பிற்குறிப்பில்: "Chanel 4ல் வந்த பல விமர்சனங்களுக்கான video வில் பின் கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட" என்று வரும்

Reply

Posted on 03/31/2010 at 3:22 am

**Nadchathiran
chev inthian**

சாத்தியமான நேர்மையோடு எழுதிவருகிறீர்கள் ஐயரே. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தொடர்ந்தும் இதே நேர்மையை எதிர்பார்க்கிறோம். உங்களுடைய இத்தொடர் பல வாசல்களைத் திறந்துவிட்டுள்ளது. எழுத்து மனிதர்களுக்கு நல்வாழ்வைத்தருகிற ஒரு பயிற்சியும் கூட. எனவே இதனை எழுதுவதன் மூலம் உங்கள் ஆயுள் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டதைவிட மேலும் ஒரு பத்தாண்டுகளுக்கு அதிகரிக்கப்போகிறது.

-நட்சத்திரன் செவ்வந்தியன்.

Reply

Posted on 03/31/2010 at 4:01 am

மாலன்

தோழமையுடன் ஐயர், ஈழத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது உங்கள் எழுத்துக்களில் இருந்தே ஆரம்பிக்கலாம். நேர்மையான இடதுசாரிக் கண்ணோட்டம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். ஒவ்வொரு சம்பவம் குறித்தும் உங்கள் ஆழமான பார்வை எதிர்காலத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. வாழ்த்துக்கள்.

Reply

xxx

Posted on 03/31/2010 at 7:07 am

மாலன்,

இடதுசாரிக் கண்ணோட்டம் என்று எதைக் கருதுகிறீர்களென்று விளக்க முடியுமா?

Reply

JAMES
FRIEDRICH

Posted on 03/31/2010 at 11:51 am

இலங்கைத் தமிழர்களில் யாருமே இடதுசாரிகள் கிடையாது. சரியாக ஆராய வேண்டும்(ரும்பி ஏமாறுகிறவர்கள்) என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கான புறக் காரணிகள் குறைவு. "கீ போர்ட் மார்க்ஸிஸ்டுகள்" என்று கூறலாம்! நீங்கள் எல்லாவற்றையும் விட்டு, விட்டு(காந்தி, நேதாஜி, கடல்புறா சாண்டில்யன், சேகுவேரா, வரலறு என்னை விடுதலை செய்யும் :பிடல் காஸ்ரோ...) தற்போது "சீனா பொருளாதார ரீதியில்" முன்னேறுவதால், "மாவோயிஸ்டுகளை" பிடித்துக் கொண்டு திரிகிறீர்கள்! அதற்கு தகுந்த மாதிரி "ஐயரும்" சந்தர்ப்பவாதியாக கதாகாலட்சேபம் நடத்துகிறார்! இது "பெட்டி பூர்ஷ்வா" பச்சோந்தித் தனமே! இந்த குண்டுசட்டி சிந்தனைக்கு, பிரேமதாஸா காலத்தில் சிங்கள? அரசாங்கத்துடன் சேர்ந்ததைத் தவிர வேறு உதாரணம் சொல்லமுடியாது. இதில் வருமானம் இருக்கிறவரை, உங்கள் காட்டில் மழைதான்!

Reply

varis

Posted on 04/01/2010 at 4:07 pm

ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் பிணங்களின் மேலிருந்துதான் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜேம்ஸ் உங்கள் ஈகோவிற்கு தீனிபோட ஈழப்பிணந்தானா கிடைத்தது? கழுகு போல? சும்மா இலக்கில்லாமல் கொத்திக்கொண்டே இருக்கிறீர்கள். அக்கறையில்லை சும்மா வாதம் புகிறீர்கள் என்பது ஊட்டமில்லாத பின்னூட்டத்திலிருந்து வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

Reply

xxx

Posted on 03/31/2010 at 1:52 pm

என்ன கணக்கெடுப்பு நடத்திவிட்டுக் கதைக்கிறீர்களா, அல்லது தமிழ்த் தலைமைகள் பானியில் கணக்கு விடுகிறீர்களா? சீனாவை ஏந்த மாஓவாதியும் சோஸலிச நாடாகக் கருதவில்லை என்று கூடத் தெரியாமல் என்ன அரசியல் எழுதுகிறீர்கள்?

ஐயர் சொல்லுவதில் ஒருவர் விளக்கங்களுடன் வேறுபடலாம். தகவல்களுடனும் வேறுபடலாம். பொய்கள் இருந்தால் தைரியமாகச் சுட்டிக் காட்டுவது தானே.

வருமானக் கதை கதைத்தால் முட்டாளகப் போவது நீங்கள் தான். தமிழீழத்தின் பேராலும் போராட்டத்தின் பேராலும் செய்யாத வதூலா?

Reply

JAMES
FRIEDRICH

Posted on 03/31/2010 at 5:58 pm

நீங்கள் கேட்கிற கேள்விகளுக்குக் கெல்லாம் கீழே யமுனா ராஜேந்திரனிடம் பதில் இருக்கிறது! "புரட்சிகர இயக்கங்களின் சிக்கல்கள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களும் அதனது ஆதரவாளர்களிடமிருந்து வந்திருக்கின்றனவேயொழிய, அதனது எதிரிகளிடம் இருந்து இல்லை". நீங்கள் "பிரஞ்சுளையில்லாமல்" ஒரு இலங்கைத் தமிழராகத்தான்?? நடந்துக் கொள்கிறீர்களே தவிர, மார்க்ஸிய, மாவோ, வாதியாக அல்ல! அதாவது, "புலி??" எதிர்ப்பு(அரசாங்க ஆதரவு), புலி ஆதரவு(அரசாங்க எதிர்ப்பு)" ஆகிய வட்டங்களை விட்டு யாருமே இன்னும்

வெளிவரவில்லை! இந்திய கருத்தியலையும், இந்த குண்டுசட்டிக்குள் முடக்கி விகிற்றீர்கள். வருமானம், கடின உழைப்பு பற்றி ஆற்றாமைப் படுவது, தாழ்வு மனப்பான்மை அல்ல "இந்திய கண்டக்ஸ்டிவ்" இதை ஒரு "சமூக பிரச்சனை கருத்தாக" முன் வைக்க முனைய வேண்டும். உதாரணம், "அமெரிக்காவின் அன் லாபுல் டிரேட் பிராக்டிக்ஸ் போல??". இதை இலங்கைத் தமிழருடன் குழப்ப வேண்டாம். இருக்கவே இருக்கிறது "மலையாளிகள் மாடல்"! இது தீவிரமான விஷயம் அல்ல, ஒரு சமூக அணுகு முறையே. பலர் சங்கோஜப் படுவார்கள். நான் துணிந்து பூனைக்கு மணி கட்டுகிறேன்!.

Reply

Posted on 04/01/2010 at 4:55 am

Garammasala

திருத்தம்
"புலி??! எதிர்ப்பு(அரசாங்க ஆதரவு), புலி ஆதரவு(அரசாங்க எதிர்ப்பு)" ஆகிய வட்டங்களை விட்டு யாருமே இன்னும் வெளிவரவில்லை! இந்திய கருத்தியலையும், இந்த குண்டுசட்டிக்குள் முடக்கி விகிற்றீர்கள்."

ஜேம்ஸ்
இனியொரு இணையத்தளமே உங்கள் கூற்றின் முற்பகுதியை மறுதலிக்கிறது. இந்தியக் கருத்தியல் என்று பொதுவான ஒன்று உண்டா?

உங்கள் இடதுசாரி விரோதக் குண்டுச் சட்டிக்குள் தான் நீங்கள் எதையெதையோ எல்லாம் ஒட்டப் பார்க்கிறீர்கள்.

Posted on 03/31/2010 at 7:56 pm

Garammasala

"புலி??! எதிர்ப்பு(அரசாங்க ஆதரவு), புலி ஆதரவு(அரசாங்க எதிர்ப்பு)" ஆகிய வட்டங்களை விட்டு யாருமே இன்னும் வெளிவரவில்லை! இந்திய கருத்தியலையும், இந்த குண்டுசட்டிக்குள் முடக்கி விகிற்றீர்கள்.

Reply

Posted on 03/31/2010 at 9:49 pm

Hypocritic

/தோழமையுடன் ஐயர், ஈழத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது உங்கள் எழுத்துக்களில் இருந்தே ஆரம்பிக்கலாம். நேர்மையான இடதுசாரிக் கண்ணோட்டம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். ஒவ்வொரு சம்பவம் குறித்தும் உங்கள் ஆழமான பார்வை எதிர்காலத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. வாழ்த்துக்கள்/

மாலன்,
எப்போது தொடக்கம் உமக்கு ஈழத்திலே கரிசனம்?

yamuna
rajendran

Posted on 03/31/2010 at 8:45 am

“கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில் இந்தோனேசியாவில் காஷ்மீரில் பங்களாதேஷில் இலத்தினமரிக்க நாடுகளில் கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது”

அன்புள்ள ஐயர்-

இது மிக மிகப் பொதுமைப்படுத்தப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட, வரலாற்றின் பல்வேறு சிக்கலான நிகழ்வுகளை, ஒரே பத்தியில் துடைத்து அழித்துவிட்டுப் போய்விடும் அவதானம். குறிப்பாகப் பேசுவதானால், அரை நூற்றாண்டு இலத்தினமெரிக்காவுக்கு இதைப் பொறுத்துவது முற்றிலும் அபத்தமாகமகவே இருக்கும் என்பது எனது எண்ணம். ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை (உங்களது எல்லையில் ஈழம்) உலகின் முழு விடுதலைப் போராட்ட நடைமுறைகளுக்கும் பொதுமைப்படுத்துவதிலுள்ள சிக்கல் இது என நான் நினைக்கிறேன். விமர்சன மார்க்சியர்கள் வேறு. மார்க்சிய எதிரிகள் வேறு. இது போன்றே விடுதலைப் போராட்ட நடைமுறை குறித்த விமர்சனம் வேறு. அதனை முற்றிலும் நிராகரிப்பது வேறு. ஒன்றை மட்டும் இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சோவியத் யூனியன் வீழ்ச்சி பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களும், புரட்சிகர இயக்கங்களின் சிக்கல்கள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களும் அதனது ஆதரவாளர்களிடமிருந்து வந்திருக்கின்றனவெயொழிய, அதனது எதிரிகளிடம் இருந்து இல்லை.

தங்களது கட்டுரைகள் மிகுந்த புறநிலையிலிருந்தும் அவதானத்திலும் எழுதப்படுகின்றன. எனினும் பொதுமைப்படுத்தல்கள் ஒப்புக்கொள்ள இயலாதவை என்பதனைப் பதிகிறேன். இத்தகைய வித்தியாசங்களையும் பொதுமைப்படுத்தல்களையும் தொடரின் இறுதியில் விவாதிக்க முடியும் என நினைக்கிறேன்.

அன்புடன் யமுனா ராஜேந்திரன்

Reply

Nitharsaruban

Posted on 03/31/2010 at 10:14 am

அன்றைய அந்த இளைஞர்களின் உண்மையான கனவாக விடுதலை மட்டுமே இருந்துள்ளது என்பது ஐயரின்பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது. ஆனால் பின்னர் படித்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட தலைமைத்துவத்துக்கான போட்டியே பிரபாகரனை தடம் மாறச் செய்திருக்கின்றது என நான் கருதுகின்றேன். ஆனாலும் தான் எண்ணியதை செயற்படுத்திய பிரபாகரன் தமிழர் வரலாற்றில் மறைக்கப்பட முடியாதவர்தான். பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும், இப்போது புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் தமது எழுத்துப் பிழைப்பு வாதத்திற்காக சேறு பூசுவதை மட்டுமே சில புத்திஜீவிகள் எழுத்தாளர்கள் என்பவர்கள் முயன்று கொண்டுள்ளனர். இவ் எழுத்தாளர்கள் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. இவர்கள் சிங்களப் பேரினவாதிகளாலும் இந்தியப் பார்ப்பனியவாதிகளாலும் விலைக்கு வாங்கப்பட்டு தீனி பொட்படுபவர்கள். புலிகள் பலமாக இருந்த காலங்களில் தம்மீதான விமர்சனங்களை ஆயுத பலத்தால் இல்லாதொழித்தார்கள் என்பதனை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது கையறு நிலையில் இருக்கும் எங்கள் உறவுகளுக்காகவேனும் ஆயுத பலத்தில் இலங்கைப்படைகளுடன் சம நிலையில் இருந்தவர்களுக்கு சேறு பூசுவதை பலர் நிறுத்தலாம். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன்னமும் புலிகள் மீதான பயம் போகவில்லை. ஒரு குறைந்த உரிமைகளையாவது தற்காலிகமாகப்பெறவாகிரலும் அதனைப் பயன்படுத்துவோம்.

Reply

Posted on 03/31/2010 at 4:00 pm
alex.eravi@gmail.com

விமர்சனம் என்பது சேறு பூசுவது அல்ல. ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்காமலும், விமர்சித்தவர்களுக்கு துரோகி முத்திரை குத்தியதாலுமே இன்று இந்த நிலைமை. இது ஓர் “தீர்க்கதரிசனமற்ற சம நிலை”. இந்த நிலை வரும் என்று வருடங்களிற்கு முன்பே தெரியும்.

1985 இல் தமிழீழ விடுதலைக் கழகத்தினரிடம் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் ஏனைய 4000 இயக்கங்களினிடம் போராளிகளும் இருந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் 28,000 னரே இருந்தனர். இன்று..... பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த பிழையான பாதையினாலேயே இந்த நிலைமை. இன்று இலங்கை இராணுவத்தில் எத்தனை பேர்?

அன்று 85 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த பிழையான பாதை போராட்டத்தை மழுங்கடிக்கப்போகிறது என்று சொன்னதற்கு ஆதாரம் உள்ளது.

Reply

Posted on 03/31/2010 at 5:19 pm
thamilmaran

உண்மை காலங்கடந்தாலும்

நிற்கும்.சரியாகவே பேசுகிறீர்கள் அலெக்ஸ்.

Reply

Posted on 03/31/2010 at 8:56 pm
alex.eravi@gmail.com

ஓர் திருத்தம் "1985 இல் தமிழீழ விடுதலைக் கழகத்தினரிடம் 6000 பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் ஏனைய 4000 இயக்கங்களிடம் போராளிகளும் என்று வரும்.

ஆதாரம்:

<http://www.tamilarangam.net/document/plot/notices/UmaHeadline.pdf>

Reply

Posted on 04/01/2010 at 9:26 am

Allavetti SRI

அன்புடன் அலெக்ஸ்
இரவி மாற்று
இயக்கங்களை
அழிப்பதால் நமக்கு முள்ளி
வாய்க்கால் நிலை வரும்
என்ற "தீர்க்க தரிசனத்தை"
சொல்ல பட்டப்படிப்பு
ஒன்றும் படித்து அறிய
வேண்டியதில்லை .80
களில் (ஓரளவு பேச்சு
சுதந்திரம் இருந்த
காலத்தில்) சாதாரண
தமிழ் பிரஜைகள்
ஆசிரியர்கள் ,வர்த்தகர்கள்
,விவசாயிகள், ஆண் பெண்
என இருபாலரும்
வாசிக்காலை ,வீட்டு
முற்றம்,கோவில்,ஆலமர
நிழல்,தவறணை போன்ற
கூடி பேசும் பொது
இடங்களில் பேசிய
அரசியல் "அவங்கள் ஒரு
பக்கம் நிண்டு அடிச்சால்
இவங்கள் மற்றப்பக்கம்
நிண்டு அடிக்கட்டும்
எல்லாரும் நிண்டு
அடிச்சாத்தானே
அந்தப்பெரிய ஆமியை
விழுத்தி தமிழீழம்
எடுக்கலாம்.எல்லாரையும்
பகைகிட்டு என்ன
செய்யப்போறாங்கள்
குழந்தைப்பிள்ளை
வேளாண்மை வீடு வந்து
சேராது".
"அறத்துக்கு படிச்ச அவர்"
(வங்கம் தந்த பாடம்)
ஆயுத மீட்டிக்காக
அம்மையாரின் காலில்
வீழ்ந்து
நொந்தார்."கெடுகுடி
சொற்கேளாது" என்ற
தத்துவம் படித்த இவர் எம்.
ஜி.ஆர். காலில் விழுந்து
அத்திவாரத்தை
பலமாக்கினார்.
கொஞ்சகாலம் தலை கால்
தெரியாமல் ஆடினார்.
எல்லாருடைய
தலையிலும் போட்டார்.
கடைசியிலை தன்ரை
தலையிலும்
வாங்கினார்.மற்றபடி
எலாரும் ஒரே
குட்டையில் ஊரினவர்கள்
ஆச்சே

Posted on 03/31/2010 at 10:48 pm

Manimaran

உமரன் அலெக்ஸ் 80 களில் உமரன்

ஆயாய அலைகள்... ல கொலை கழமை
பொங்கலுக்கு தமிழ் ஈழம்
பிரகடனப்படுத்துகிறோம் என்று வருடா
வருடம் தவணை சொன்னதற்கும் ஆதாரம்
உள்ளது..

Reply

varis

Posted on 04/01/2010 at 3:21 pm

எண்ணிக்கைதான் பலம்? பெரும்பான்மை
ராணுவம் பெரும்பான்மையாகவே
இருந்திருக்கும் எப்போதும்.
ஆரம்பத்தில் புளொட்டின் திட்டப்படி
இறுதிப்பாய்ச்சல் நடத்தியிருந்தாலிங்கையரசு
ஏலத்துக்கு விட்டிருக்கும்... யார் இந்த
போரை நடாத்துவீர்கள்? இந்தியா?
பாகிஸ்தான்? அமெரிக்கா? சைனா? இந்தியா
ஏலத்தில் வென்று தான் கொடுத்த கறள்
பிடித்த ஆயத்தத்துக்கு போடும் எண்ணையை
தடுக்க 6000 பேரும் மாவட்ட சபைதான் ஈழம்
என்று சொல்லி இந்தியா காட்டுவதே ஈழம்
என்றிருப்பார்கள்.
கொலைப்புறத்து சண்டை போல ஒருநாளில்
முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்.
கடிவாளமிடப்பட்ட போராட்டம்..
உலகுக்கு தெரியவராமலேயே
அடங்கிப்போயிருக்கும்.
புலம்மெயர்கூட்டம் என்று ஒன்று
இருந்திருக்காது

Reply

Posted on 03/31/2010 at 10:40 am

Arugan

வணக்கம் திரு ஐயர் அவர்களே எனக்கு தந்தை செல்வா அவர்களின் மரணம் தொடர்பான பூரண விபரம்
தேவைப்படுகின்றது அதனை தயவுசெய்து தெரியப்படுத்தவும். நன்றி - அருகன்.

Reply

Posted on 03/31/2010 at 12:01 pm

அயலவன்

ஐயா,
செட்டியை மட்டும் காட்டிக்கொடுத்தவர் என்று ஏன் சந்தேகப்பட்டீர்கள் அது தவறு என்றுநான்
கருதுகின்றேன்.கையாலாகாதவர்கள்தான் பெரும்பாலும் காட்டிக்கொடுப்புகளில்
ஈடுபடுகின்றவர்கள்."பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு
உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில்
துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு
தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர்" என செட்டியின் துணிச்சலை
குறிப்பிட்டீர்கள் .செட்டிக்கு உங்களுடன் பகை இருந்திருந்தால் தீர்த்துக்கட்டத்தான்
எண்ணியிருப்பார்.எழுதியெல்லாம் மினைக்கட்டிருக்கமாட்டார். எனக்கு ஏதோ கணேஸ் வாத்தியில்
தான் சந்தேகம் .ஏனெனில் அவருக்கு பற்க்குணதிற்க்கு,மைக்கலுக்கு நடந்தது தெரியும் . தலைவரின்
(பிரயாவின்) குணமும் தெரியும் தனக்கு நடக்கப்போவதும் தெரியும்.அதனால் தன்னுயிரைக்காக்க
சமயோசிதமாகச் சிந்தித்து செட்டியின் பெயரில் கடிதமூலம் காட்டிக்கொடுத்திருக்கின்றார். கணேஸ்
வாத்தி உங்களைக்காட்டிக் கொடுத்ததை உங்கள் கண்களால்தானே நேரில் பார்த்தீர்கள். அவரிட்க்கும்
பண்ணையில்வைத்து பஸ்தியாம்பிள்ளை கோஸ்டியினரைக் கொன்றவர்களின் பெயர் விபரம் தெரியும் .
கணேஸ் வாத்திக்கு மற்றைய பண்ணைகளின் விபரம் தெரியாததாலும் பின்னர் செட்டி
கொல்லப்பட்டதைத் தெரிந்து கொண்டதாலும் மேலும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபடவில்லை.?

Reply

Posted on 03/31/2010 at 12:21 pm

Gnanam

ஐயரே, விளம்பரம் விரும்பாத தேச பக்தி கொண்ட தலைவருக்கு வியாபாரிகள் மேளம் அடித்து
விளம்பரப்படுத்தினர் அந்த மேளமே தலைவருக்கும்,தேசத்திற்கும் பறை (சாவு) மேளமாகிவிட்டது

Reply

Posted on 03/31/2010 at 3:07 pm

Gnanam

"மணியண்ணை" ஐ உசுப்பேத்திவிட்டு புலம் பெயர்ந்தோர் அடித்த கடைசி (பறை) மேளம். இனியொரு
தணிக்கை பண்ணாது எனறம்புகிறேன்..http://www.youtube.com/watch?v=gcVYvdB-c9k

Reply

Posted on 03/31/2010 at 8:13 pm

கோசலன்

நட்புடன் யமுனா ராஜேந்திரன்,
விமர்சன மார்க்சியர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது மார்க்சியத்தை விமர்சன ரீதியாக அணுகுபவர்கள்
என்பதையே என்று நான் புரிந்து கொள்கிறேன், அது தவறில்லைத் தானே?
பின்னதாக எனது புரிதல்களின் அடிப்படையில் "மார்க்சியம்" என்பது பல சிக்கலான
வருடங்களைக்கொண்டிருக்கிறது

அருளுகின்றவர்களைப்புகழுகிறது.

1.

வரலாற்றை, புறச் சூழலை, பொருள் முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்ளல் என்பது சமூகம் குறித்த பொருள்முதல் வாதப் பார்வை. அவ்வாறு புரிந்துகொள்ளப்பட்ட சமூகத்தின் இயக்கத்தை, அதன் மாற்றத்தைப் பகுத்தாராய்தல் இயங்கியல் எனப்படுகிறது. இந்த இரண்டையும் ஒருங்கு சேர்த்த ஆய்வு முறைமையே மார்க்சியப் பகுப்பாய்வு எனப்படுகிறது. இதைத் தான் விஞ்ஞானபூர்வ முறைமை என்கிறோம். இது பைதகரசின் தேற்றம் பொன்றதோ, வைச்சரேசின் தேற்றம் போன்றதோ, நியூட்டனின் விதிகள் போன்றவையோ தான். எப்படி இந்த விஞ்ஞான அடிப்படைகளை விமர்சித்தல் சார்பு நிலையான உண்மைக்குப் புறம்பானதோ அவ்வாறே மார்க்சிய அடிப்படைகளை விமர்சித்தலும் என்பது எனது கருத்து.

2.

இந்த மார்க்சிய அடிப்படைகளை முன்வைத்தே மூலதனம் குறித்த மார்க்சின் பார்வையும், சமூகம் குறித்த பல்வேறுபட்ட பகுப்பாய்வுகளும் உருவாகின. இவை வேண்டுமானால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படலாம். முன்னையது தர்க்க முறைமை, பின்னையது அதன் அடிப்படையில் எழுந்த கருத்தாக்கம். எனினும் முன்னையது செழுமைப்படுத்தப்படலாம். குறிப்பாக முண்பாடுகள் குறித்த மாவோவின் தத்துவம் இதன் விஞ்ஞானபூர்வ விரிவாக்கமாகக் கொள்ளப்படலாம்.

இன்றைய சமூகப் புறநிலை யதார்த்தம் குறித்த மார்க்சியப் பகுப்பாய்வு அவசியம். மூலதனத்தின் இன்றை சமூகநிலை அறியப்பட வேண்டும். மூலதனத்தின் இன்றைய இயக்கம் உருவாக்கியுள்ள உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் குறித்த அறிதல் மார்க்சியப் பகுப்பாய்வின் அடிப்படையில் அவசியமாகிறது. இவைகளெல்லாம் கிறுக்கப்படாத பேப்பர்கள் போலத்தான் இன்றும் காட்சியளிக்கின்றன என்பது தான் எனது கருத்து. பின் காலனியச் சூழலை வெறுமனே நவகாலனித்துவம் அல்லது அரைக்காலனியம் என்று இலகுவடுத்துவது வரட்டுவாதம். இவை அர்ப்பணம் மிக்க ஆய்வுகளுடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

3.

மூன்றாவதாக மார்க்சிய நடைமுறை குறித்த விடயம்! சோவியத்திலும் சீனாவிலும் ஏற்பட்ட தோல்விகள் குறித்த பிரச்சனைகள். புரட்சியின் புதிய வளர்ச்சி நிலை குறித்த இயங்கியல் பார்வையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. அது குறித்த ஆய்வும் முடிபுகளும் தேவை என்பதே எனது தாழ்மையான கருத்து.

இந்த மூன்று வேறுபட்ட விடயங்களும் மிகக் குறிப்பானவை. ஆக, மார்க்சிய விமர்சனம், விமர்சன மார்க்சியம் என்பவை குறித்த மிகத் தெளிவான வரைமுறைகள் தேவை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இறுதியாக ஐயரின் வரலாற்றுப் பதிவு குறித்த விடயம். தான் சந்தித்த ஒவ்வொரு சம்பவங்களையும் ஐயர் பொருள்முதல் வாதப் பார்வையுடன் எதிர் கொள்கிறார் என்பதே எனது கருத்து. உட்பிரபாகரன் என்பவரது பாத்திரம் அவரின் சிந்தனை பாதித்த சமூக இயக்கங்கள் யாவை என்று பேசாமல், பிரபாகரனின் சிந்தனையை உருவாக்கிய சமூகக்காரணிகள் (பொருள்) குறித்து ஐயர் பேசவிழைதல் என்பது பொருள்முதல்வாதப் பார்வையே. அதனால் தான் தனிமனித அவதூறுகளைக் கடந்து அவரால் எழுத முடிகிறது. கார்ல்மார்க்சின் எழுத்துக்களில் தனிமனித அவதூறுகளைக் காணமுடியுமென்கும் இதே பார்வை தான் காரணம்.

இறுதியாக ஐயர் விடுதலை போராட்டத்தை ஒரு போதும் நிராகரிக்கவில்லை அதன் தூய இராணுவ வாதத்தையே தெளிவாக விமர்சிக்கிறார். அவர் குறிப்பிட்ட நாடுகளிலெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகள் தூய இராணுவக் கண்ணோட்டமே கோலோச்சியிருக்கிறது என்பதில் என்ன தவறு?

எது எவ்வாறாயினும், மார்க்சியம் குறித்தும், விடுதலைப் போராட்டங்கள் குறித்தும் நீண்ட விவாதம் ஒன்று இன்றைய சூழலில் தேவையானதே. அந்த விவாதத்தை நீங்கள் ஏன் தொடரக் கூடாது. நானும், அதில் முழுமையாகப் பங்களிக்கத் தயார். யார் கருத்துக் கூறுகிறார்கள் என்பதற்கு அப்பால் என்ன கருத்தைக் கூறுகிறார் என்று அடிப்படை அறத்திலிருந்து இந்தக் கருத்தும் பரிமாற்றத்தைத் தொடர்வது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இனியொரு இதற்கான தனியான ஒரு விவாத அரங்கை அமைத்துக் கொடுக்குமானால் அது இன்னும் சிறப்பாக அமையும். - நன்றி

Reply

yamuna
rajendran

Posted on 03/31/2010 at 9:46 pm

"அவர் குறிப்பிட்ட நாடுகளிலெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகள் தூய இராணுவக் கண்ணோட்டமே கோலோச்சியிருக்கிறது என்பதில் என்ன தவறு?"

அன்புள்ள கோசலன். ஐயர் ஈழம் குறித்து தனிநபர் அவதூறுக்கு அப்பால் பகுப்பாய்வு செய்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அவர் குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் தூய ராணுவக் கண்ணோட்டம் தான் செயல்பட்டது என்பது சரியானதில்லை. கியூப விடுதலையிலோ - ஏன் பொலிவியாவில் சேவினது முயற்சிகளோ கூட சுத்த ராணுவக் கண்ணோட்டத்தில் அமைந்தவை அல்ல. தத்துவக் கல்வியையும் அரசியல் விவாதங்களையும் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டார்கள். பொலிவியாவில் சே ஆயுதங்களை மட்டும் நம்பியவராக இல்லை. இது பற்றி நிறைய எழுதலாம். நீங்கள் குறிப்பிட்டபடி நான் சில கட்டுரைகளை இது குறித்து உயிரோசை தளத்தில் எழுதினேன். எனது சில புத்தக வேலைகளால் அதனைத் தொடர் முடியவில்லை. இப்பிரச்சினை குறித்த கட்டுரைகளை இனியொருவரில் எழுதவே உத்தேசித்திருக்கிறேன். விரைவில் சாத்தியப்படும் என்றே நினைக்கிறேன். மார்க்சிய விமர்சனம் என்பது அடிப்படையிலான மார்க்சியப் பகுப்பாய்வை ஏற்படுத்து. விமர்சன மார்க்சியம் என்பது இதுவரைத்திய மார்க்சிய நடைமுறை என்று சொல்லப்பட்டதன்பாலான விமர்சனபூர்வமான அணுகுமுறை என நான் அர்த்தப்படுத்துகிறேன். அன்புடன் யமுனா ராஜேந்திரன்

Reply

Posted on 04/02/2010 at 7:19 am

K.R.அதியமான்

A new beginning : The emerging democratic paradigm in Latin America
<http://www.hindu.com/mag/2009/12/13/stories/200912130130400.htm>

How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay...
The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the

Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from "the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States." He said, "I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!"

also see : <http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html> கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

Reply

vetrichelvan

Posted on 04/01/2010 at 2:49 am

Play Audio
Comment »



Reply

Shan

Nalliah,Gandhiyis
Norway

Posted on 04/01/2010 at 8:14 am

We all shd UNITE and work together for HR,equality,freedom,dignity,justice based on Gandhi's principles towards PROGRESS!!!

HOW TO STOP SINHALA CRUELITIES TOWARDS TAMILS NOW AND IN FUTURE?

HOW TO FIND POLITICAL FEDERAL SOLUTION TO NESL WITH A HELP OF IC,UN, ETC? WE SHD FIND ANSWERS!!!

Reply

ரூபன்

Posted on 04/01/2010 at 1:04 pm

பின்னூட்டங்கள் மறைக்கப்பட்ட மறு காலை இதைத் தொடர்கிறேன்....

பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுவிட்டார்கள்.
கொட்டிலுக்குள் போட்டு எரித்துச் சாம்பலாகியும் விட்டார்கள்.

அப்பொழுது இது பற்றி யாருக்கும் தெரியாது...

பத்திரிகையில்... "12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு."

பஸ்தியாம்பிள்ளை சுடப்பட்டு சரியாகப் 18வது நாள் புலிகள் முதன்முறையாக இக்கொலை உட்பட 11 கொலைகளை உரிமை கோரினர். இது நடக்கும் போது ஜே.ஆரின் ஆட்சி நடந்தது. தமிழ்க் கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்தது.

பஸ்தியாம்பிள்ளை கொல்லப்பட்டதை உறுதிசெய்ததே இவ் உரிமைகோரல் தான். இத்துண்டுப்பிரசுரம் (கடிதம்) அனுப்பப்பட்ட இடங்களை இவ் வரலாற்றுக் குறிப்பு மறைத்துள்ளது.

"The Bastiampillai party came in search of the Liberation Tigers of Tamil Eelam at about 6am on April 7, 1978 with SMG, shot gun, revolvers and pistols, and attacked the Tigers, but the Tigers destroyed them without any death or body injury to Tigers and the car was also destroyed.

"No other groups, organizations or individuals can claim this death. Serious action will be taken against those who claim the above other than Tigers in Ceylon and abroad. We are not responsible for past robberies of any kind. "Secretary, Central Committee. TULF – Tamil United Liberation Front; UNP – United National Party; SLFP – Sri Lanka Freedom Party; KKS – Kankesanthurai; VVT – Valvetiturai; CID – Criminal Investigation Department; MP – Member of Parliament."

The Virakesari news story created the impact Uma anticipated. People, especially the Tamils, came to know that an organization had been formed to fight Sinhala oppression. Jaffna journalists who worked for the Tamil provincial daily Eelanadu and for Saturday Review told me that the news was received with admiration. "Our boys have done it," was the general feeling, they said. The letters posted to the CID and the police were passed on to President Jayewardene.

(by T. Sabaratnam ; published October 20, 2003)

இவ் உரிமைகோரல் துண்டுப் பிரசுரத்தை (கடிதத்தை) புலிகள் தமது "விடுதலைப் புலிகளில்" (1984) இல் கையெழுத்தை மறைத்து வெளியிட்டனர். (2005) ஆம் ஆண்டு வெளிநாட்டுப் புலிகள் இதே 'கேசரி'க் கட்டிங்கை வெளியிட்டனர். (அதில் கையெழுத்தும் இருந்தது)

இதைத்தான் சொல்வதோ! 'தர்மத்தை சூது கவ்வும் மறுபடி தர்மம் வெல்லும்' இது பத்திரிகை தர்மத்துக்கும் பொருந்துகிறது அல்லவா?

இதைப் பார்த்தபோதும், இப்பொழுது இக் குறிப்பை எழும் போது: அப்பொழுது 'விடுதலைப்புலிகளின்' ஆசிரியராக இருந்தவரை, நினைத்து இப்பொழுதும் என் நெஞ்சு எரிகிறது...

மீண்டும்...

ரூபன்
010410

Reply

Posted on 04/01/2010 at 8:12 pm

கோசலன்.

நட்புடன் யமுனா ராஜேந்திரன்.

//கியூப விடுதலையிலோ - ஏன் பொலிவியாவில் சேவினது முயற்சிகளோ கூட சுத்த ராணுவக் கண்ணோட்டத்தில் அமைந்தவை அல்ல. //
சே இன் முயற்சிக்கும் கியூப விடுதலையும் தான் புரட்சியில் இராணுவக் கண்ணோட்டம் என்பதே தத்துவமயமாக்கலுக்கு உட்படுவதற்கு முதல் அடி எனலாம். சே இன் போக்கோ தியரி என்பது அதி உச்சமான இராணுவக் கண்ணோட்டம் தவிர வேறென்ன? இந்த இராணுவக் கண்ணோட்டம் என்பது கியூபாவின் விதிவிலக்கான சூழலில் வெற்றி பெற்றமை என்பதைப் பொதுமைப்படுத்தலாகாது! இப்போ, மக்கள் சார்ந்த இயக்கம் என்பது ஐயர் அடிக்கடி கூறுவது போல மக்கள் திரள் அமைப்புக்களுடாக மக்களை பலம்பொருந்தியவர்களாக மாற்றுவதிலிருந்தே உருவாகும். அப்படி மக்கள் பலம்மிக்கவர்களாக மாறும் போதுதான் மாவோ கூறுவது போல கட்சி மக்களின் கண்காணிப்பில் வாழமுடியும். ஆயினும் சீனாவிலும் சோவியத்திலும் கட்சியை மக்களிலும் அதிகமாக பலப்படுத்திய இராணுவக் கூறு என்பது அமைந்திருந்தது. இறுதியில் அதுதான் புரட்சியை சீர்குலைத்ததற்கான நேரடியான ஆதாரங்கள் உள்ளன. கியூபா, பொலிவிய விவாதங்களில் பெரும்பாலானவை ஈழவிடுதலை இயக்கங்களில் நடந்த தத்துவார்த்த விவாதங்களை ஒத்த இராணுவ அமைப்பு சார்ந்த விவாதங்களாகவே அமைந்திருந்தன. இதற்கும் பல உதாரணங்களைத் தர இயலும். முன்னர் கூறியது போல சே வின் குவியக் கோட்பாடு என்ற தரய இராணுவக் கண்ணோட்டம் ஒரு "சாபக்கேடு" என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

//மார்க்சிய விமர்சனம் என்பது அடிப்படையிலான மார்க்சியப் புகுப்பாய்வை ஏற்பது. விமர்சன மார்க்சியம் என்பது இதுவரைத்திய மார்க்சிய நடைமுறை என்று சொல்லப்பட்டதன்பாலான விமர்சனபூர்வமான அணுகுமுறை என நான் அர்த்தப்படுத்துகிறேன்.//
ஆக, நான் கூறிய மூன்றாவது பகுதியை விமர்சன பூர்வமாக அணுகுவதே விமர்சன மார்க்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நன்று. இவ்வாறு புதிய சொல்லாடல்களை அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவை தெளிவுபடுத்தப்பட்ட விட்டால் குழப்பங்களை உருவாக்கும் என்பது எனது கருத்து. தத்துவார்த்த விவாதங்கள் சென்றடையும் எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கடமையை ஒவ்வொரு படைப்பளவும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

//அன்புள்ள கோசலன். ஐயர் ஈழம் குறித்து தனிநபர் அவதூற்றுக்கு அப்பால் பகுப்பாய்வு செய்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. // இங்கு முதன்மையானது தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் பகுப்பாய்வு செய்கின்றார் என்பதல்ல. எவ்வாறு அதனை அவரால் செய்ய முடிகின்றது என்பதே. அதனை அவர் அவ்வறு செய்ய முடிவதற்குக் காரணம் ஒவ்வொரு சம்பவத்தையும் அதற்கான புற நிலையையும் தனிமனித சிந்தனை ஒழுக்கம் என்ற கருத்து முதல்வாத நோக்கிலிருந்தன்றி அந்தச் சிந்தனையைத் தீர்மானித்த பொருள் என்ன என்ற பொருள் முதல்வாத நோக்கிலிருந்தே அணுகுகிறார். இதற்குப் பல உதாரணங்களை முன்வைக்கலாம்.
இதனால் தான் மார்க்சியத்தின் எதிரிகளும் அதனைத் தவறாகப் புரிந்துகொண்ட வரட்டுவாதிகளும் தனிமனிதத் தாக்குதலையே அரசியல் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புகலிட வாழ்வியல் ஏற்படுத்திய தொடர்புறந்த நிலை பல மன நோயாளிகளைக் கூட ஏற்படுத்தியுள்ளது. " இந்த மத்தியதர ஏழம்பன்களுக்கு வயிறு மட்டும் பெரிதாக இருந்திருந்த இந்நேரம் மற்றவர்களைப்பிடித்துத் தின்று ஏப்பம் விட்டுரிப்பார்கள்.

என்று 68 பிரஞ்சு எழுச்சியில் பங்கேற்ற டானியல் பென்டிட் கூறியது நினைவிற்கு வருகிறது. இறுதியாக, உங்கள் வேலைப் பழுவிற்கு மத்தியில் எனது கருத்துக்களுக்குப் பதிலளித்தமைக்கு எனது நன்றிகள். நட்புடன் கோசலன்.

Reply

Posted on 04/01/2010 at 8:48 pm

meerabharathy

நட்புடன் கோசலன். யமுனா ராஜேந்திரன் இருவருக்கும்....
வணக்கங்கள்....
நீங்கள் இருவரும் முக்கியமான ஒரு உரையாடலை ஆரம்பத்திருக்கின்றீர்கள்...
மார்க்சியம்
மார்க்சியம் பற்றிய விமர்சனம்
மார்க்சிய பார்வையிலான விமர்சனம்....
பொருள் முதல் வாதம்
மக்களை அரசியமயப்படுத்தல்
தனி மனிதரின் அரசியல்
மற்றும் இராணுவக் கண்ணோட்டமும் அதன் அதன் நன்மைகளும் பாதிப்புகளும்...
இப்படி பல தலைப்புகளில் தங்களது உரையாடல் செய்கின்றனது...
இது இன்றைய சூழலில் அவசியமானதே....
இது தொடர்பாக தனியான ஒரு கட்டுரையை வரைந்து அதில் இந்த உரையாடலைத் தொடர்ந்தால் நன்மையளிக்கும் அல்லவா?
இது தொடர்பாக இனியொரு அக்கறை கொள்ளும் என நம்புகின்றேன்.
நட்புடன் மீராபாரதி

Reply

Posted on 04/01/2010 at 8:53 pm

yamuna rajendran

அன்புள்ள கோசலன். நான் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது எனத் தீர்மானித்திருப்பதால் நாம் தொடர்ந்து இங்கு கருத்துப் பரிமாறுவது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். எனினும் நான் முன்பு எழுதியதிலிருந்து ஒரு தெளிவுக்காக மட்டும் இதனைக் குறிப்பிட விரும்புகிறேன். கியூப அனுபவத்தையும் சேவின் போக்கோ தியரியையும் எவ்வாறு பொதுமைப்படுத்த முடியாதோ அவ்வாறே ஈழ அனுபவத்தையும் பொதுமைப்படுத்த முடியாது என்பதுவே எனது பார்வை. என்றாலும் இந்தத் தனித்தன்மைகளிலிருந்து புரட்சிகளின் நடைமுறை-அறம்-இலக்கு போன்ற பொதுவான அம்சங்கள் குறித்த கோட்பாட்டு முயற்சிகளை செய்ய முடியும் எனவே நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக சோசலிச மனிதனின் உருவாக்கம் பற்றிய சேவின் எழுத்துக்களில் வெளிப்படும் புரட்சிகர அறவியல் அவருடைய மிகமுக்கியமான பங்களிப்பு எனக் கருதுகிறேன். பிறவற்றை நான் கட்டுரைகள் எழுத நேரும் தருணத்தில் நாம் உரையாடுவோம். அன்புடன் யமுனா ராஜேந்திரன்

Reply

Posted on 04/02/2010 at 6:32 am

yamuna

rajendran

அன்புள்ள மீராபாரதி. இத்தகைய உரையாடல் சாத்தியம். நீங்கள் குறிப்பிட்டபடி அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்கிறேன். கட்டுரை வடிவில் மறுபடி சந்திப்போம். அன்புடன் ராஜேந்திரன்.

[Reply](#)

Leave a Reply

Your name (Required)

Your e-mail (Your email won't be published) (Required)

Your website

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..

English Bamini Tamil-English

[Add Webcam Comment](#)[Add Audio-only Comment](#)

Notify me of followup comments via e-mail